

14<sup>th</sup> November, 2025

**AL/CS/BSE/057/2025-26**

The Manager (Corporate Relationship)  
Dept. of Corporate Services  
**BSE Limited,**  
Floor 25, Phiroze Jeejeebhoy Towers  
Dalal Street  
**MUMBAI – 400 001.**

Dear Sir,

**SUB: NEWSPAPER ADVERTISEMENT – PUBLICATION OF UNAUDITED FINANCIAL RESULTS FOR  
THE QUARTER AND HALF YEAR ENDED 30.09.2025  
SCRIP CODE: 517494**

Pursuant to Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended please find enclosed herewith the copy of Newspaper publication of unaudited Standalone and Consolidated financial results for the quarter and Half year ended 30<sup>th</sup> September, 2025 published in Financial Express (English Edition) and Makkal Kural (Tamil Edition) dated 14<sup>th</sup> November, 2025.

Kindly take the same on record.


Thanking you,  
Yours faithfully,

For **Accel Limited**

**VISHNU SIVANADAN**  
**COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER**

Encl: As above





**APTUS VALUE HOUSING FINANCE INDIA LTD**  
Registered Office : 8B, Doshi Towers, 205, Poonamalle High Road, Kilpauk, Chennai - 600 010 | PH : 044-4565 0003  
**Possession Notice Appendix IV (rule8 (1) of Security Interest (Enforcement) Rules, 2002**

Whereas, the undersigned being the authorized officer of **Aptus Value Housing Finance India Ltd** under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 and in exercise of powers conferred under Section 13(2) read with Rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002 issued demand notice calling upon the borrowers & co borrowers to repay the amount mentioned in the notice and interest thereon within 60 days from the date of receipt of the said notice. The borrowers having failed to repay the amount, notice is hereby given to the borrowers and the public in general that the undersigned has taken **"Symbolic Possession"** of the property described herein below in exercise of the powers conferred on him/her under Section 13(4) of the said Act read with Rule 8 of the said rule. The borrowers in particular and the public in general is hereby cautioned not to deal with the property and any dealings with the property will be subject to the charge of **Aptus Value Housing Finance India Ltd** as mentioned below for each of the respective properties:

Borrower/s/ Co-borrower/s, Guarantor's Name, Loan Number & Description of the Mortgaged Properties	Demand Notice Dated: 29.08.2025
<b>Mahalingan, Tamilselvi &amp; Moovendran, Loan No: AMAIYL0176378</b> - All That piece and parcel of the Property In Schedule 2 Nagapattinam district, Mayiladuthurai register district, Mayiladuthurai 2 join sub-register, Kuthalam Taluk, 50 Vanathi Rajapuram circle, Vanathi Rajapuram village, Mainroad Mayiladuthurai road S.no: 242-4B, Co-related to Old S.no: 242-4 Measuring 0.0550 ares equal to 550 sqmts Total extent of 700 sqmts. <b>Boundaries: North By:</b> Agoroom Plot, <b>South By:</b> Main road, <b>East By:</b> Sethuraman plot, <b>West By:</b> Jagadeesan plot.	<b>Outstanding Amount of Possession notice Rs.14,63,025/-</b> (Rupees Fourteen Lakhs Sixty Three Thousand Twenty Five Only) as on <b>08.11.2025</b>

Date : 11.11.2025  
Place : Vanathirajapuram

Authorised Officer  
Aptus Value Housing Finance India Ltd.



**CORRIGENDUM**  
**MANAPPURAM HOME FINANCE LIMITED**  
FORMERLY MANAPPURAM HOME FINANCE PVT LTD  
CIN : U65923KL2010PLC039179  
Manappuram Home Finance Ltd at 8/596 A, Padmaprabha Building, Near Sreerama Swami Temple, Cherppu- Thiruprayar Road, Thiruprayar, Thrissur, Kerala 680567

This Corrigendum is issued to Auction Sale Notice dated 28-05-2025 published in Financial Express. In the said Auction notice pertaining to Borrower **S SOWMIYA**, Please note following to be read correctly as below,

Auction Sale Notice	FOR	Reserve Price - Rs. 7,58,500/- (Rupees Seven Lakhs Fifty Eight Thousand Five Hundred Only) date of Auction 28-05-2025
	READ	Reserve Price - Rs.6,00,000/- (Rupees Six Lakhs Only) date of Auction 28-11-2025

All other details mentioned in the said Auction sale notice from shall remain unchanged.


Date : 14/11/2025  
Place : TAMIL NADU

Sd/-Authorized Officer  
Manappuram Home Finance Ltd



**FOR DAILY BUSINESS.**





**THE TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORATION LIMITED**  
(A GOVERNMENT OF TAMILNADU UNDERTAKING)

T.S.No.10/1, Kumar Nagar, TIIC Building, Avinashi Road, Tirupur – 641 603. Phone: 0421 – 4238567  
Email: bmtiruppur@tiic.org, CIN : U93090TN1949SGC001458, GSTIN : 33AABCT7737M1ZY

**SALE NOTICE FOR SALE OF MOVABLE & IMMOVABLE PROPERTIES**

E-Auction Sale Notice for Sale of Movable and Immovable Assets under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 read with provision of Rule 6 (2) and 8 (6) of the Security Interest (Enforcement) Rules, 2002.

Notice is hereby given to the public in general and in particular to the Borrower (s) and Guarantor(s) that the below described movable and immovable properties hypothesized/pledged and mortgaged/charged to the Secured Creditor, the constructive possession of movable and immovable properties which has been taken by the Authorised Officer of Tamilnadu Industrial Investment Corporation Ltd. Secured Officer, will be sold on "As is where is", "As is what is", and "Whatever there is" on 23.12.2025, for recovery of Rs.60,27,626/- (Rupees Sixty Lakhs Twenty Seven Thousand Six Hundred and Twenty Six only) (Interest charged upto 30.11.2025). Further interest will be charged from 01.11.2025 together with cost and charges due to the Tamilnadu Industrial Investment Corporation Ltd. Secured Creditor from M/s. NSR Knitting Tmt.K.B.Suganya, Proprietor of the concern and 1. Tmt.K.B.Suganya (Proprietor) W/o.Thiru.N.Rajesh, 2. Thiru.Nallamuthu (Collateral Owner) S/o.Thiru.Nallasamy, 3. Tmt.Samiyathal (Collateral Owner) W/o.Thiru.Nallasamy, 4. Thiru.N.Rajesh (Guarantor) H/o. Tmt.K.B.Suganya. The reserve price will be Rs.1,32,18,000/- (Rupees One Crore Thirty Two Lakhs Eighteen Thousand Only) and the earnest money deposit will be Rs.5,00,000/- (Rupees Five Lakhs Only).

Name and address of the Borrower	M/s. NSR Knitting Office: D.No.8/694 K1, Vigneshwara Nagar, Amman Nagar Bus Stop, Neruprichal, Pooluvapatti Post, Tirupur – 641 602 Factory: SF.No.167/1A, Vigneshwara Nagar, Neruprichal Village, Pooluvapatti Post, Tirupur – 641 602
Amount due to TIIC Ltd	Due as on 10.11.2025 is Rs.60,27,626/- (Rupees Sixty Lakhs Twenty Seven Thousand Six Hundred and Twenty Six only) (Interest charged upto 31.10.2025). Further interest will be given from 01.11.2025 together with cost and charges.
Name and address of the Guarantors	1) Tmt.K.B.Suganya, (Proprietor) W/o.Thiru.N.Rajesh, 5/1402, Palanisamy Nagar, 4th Street, Boyampalayam, Pooluvapatti, Tirupur – 641602. 2) Thiru.Nallamuthu, (Collateral Owner) S/o.Thiru.Nallasamy, 5/1402, Palanisamy Nagar, 4th Street, Boyampalayam, Pooluvapatti, Tirupur – 641602. 3) Tmt.Samiyathal, (Collateral Owner) W/o.Thiru.Nallasamy, 5/1402, Palanisamy Nagar, 4th Street, Boyampalayam, Pooluvapatti, Tirupur – 641602. 4) Thiru.N.Rajesh (Guarantor), H/o. Tmt.K.B.Suganya, 5/1402, Palanisamy Nagar, 4th Street, Boyampalayam, Pooluvapatti, Tirupur – 641602.

**Description of the Property**

**Primary Security:**  
**Plant and Machinery:-**  
Imported Circular Knitting Machines and its allied accessories.  
**Imported Machinery:-**  
1) Unitex Brand Circular Knitting Machine UBX1820G054FR Dia.18" 20G 54F Model: UBX – 3SK Single Jersey (R) – M/c.No.UT-10385 – 1 No.  
2) Unitex Brand Circular Knitting Machine UBX2020G060FR Dia.20" 20G 60F Model: UBX – 3SK Single Jersey (R) – M/c.No.UT-10386, UT-10387 – 2 No's.  
3) Unitex Brand Circular Knitting Machine UBX2220G066FR Dia.22" 20G 66F Model: UBX – 3SK Single Jersey (R) – M/c.No.UT-10388, UT-10389 – 2 No's.

**Indigenous Machinery:**  
1) ELGI make screw Air Compressor – 1 No.  
2) ELGI make Air Receiver – 1 No.  
3) ELGI make Air Dryer – 1 No.  
4) Vertex Servo Stabilizer 60 Kva 3 Ph Oil Cooled – 1 No.  
5) Fabric Roll Checking Machine – 1 No.  
6) KANITECH Weighing Scale – 1 No.  
7) Genius capacity: 600 gm, min: 200 mg e-d 10 mg Size: Gsm – 1 No.  
8) GSM cutter 3 wheel – 1 No.

**Collateral Security:-**  
Land measuring 2409 Sqft and Building thereon at S.F.No.296/1, 296/2B Site No.30, Door.No.5/1402, 1402 A, Palanisamy Nagar, 4th Street, Boyampalayam, Thottipalayam Village, Tirupur Taluk & District. Owned by Thiru.Nallamuthu S/o.Nallasamy, Tmt.Samiyathal W/o.Thiru.Nallamuthu. Boundaries: North - Site No.31, East - 30 feet width Northsouth Road, South - Site No-29 and West - North South Itten.

Property	Upset Price Rs.	Earnest Money Deposit Rs.	Increment Bid Amount Rs.
<b>Primary Security Plant &amp; Machinery</b>	<b>71,40,000/-</b>	<b>5,00,000/-</b>	<b>10,000/-</b>
<b>Collateral Security</b>	<b>60,78,000/-</b>	<b>5,00,000/-</b>	<b>10,000/-</b>

Date of Inspection of Property		Last date for Submission of Bid Form, KYC documents & payment of EMD	
Date: 16.12.2025   Time: 11.00 AM to 4.00 PM.		Date: 22.12.2025   Before: 4.00 PM	
Property	Date of Auction	Time of Auction	
<b>Primary Security Plant &amp; Machinery</b>	<b>23.12.2025</b>	<b>11.00 am to 12.00 noon.</b>	
<b>Collateral Security</b>	<b>23.12.2025</b>	<b>3.00 pm to 04.00 pm.</b>	

**Terms and conditions of e-Auction sale**


- Date of inspection of the Movable and Immovable property is **16.12.2025 between 11 AM to 4.00 PM** and the last date of submission of Earnest Money Deposit (EMD)/ KYC Documents shall be **22.12.2025 by 4.00 PM**.
- The sale / auction will be conducted on **23.12.2025** as indicated in the advertisement by the undersigned through e-auction platform provided at the Web Portal <https://www.bankeauctions.com>.
- Extension of time of the e-Auction from the last bid is 5 minutes each and the extension is unlimited times (if bid received in the last 5 minutes).
- Further interest will be charged as applicable, as per the loan agreement on the amount outstanding and incidental expenses, costs, etc is due and payable till its realization.
- The bid amount shall be more than upset price. The incremental bid for each items shall be as per the tabular column described above.
- EMD shall be payable through DD in favour of the TIIC Ltd, payable at Tirupur Branch and shall be submitted to the Authorized Officer at The TIIC Ltd, T.S.No.10/1, Kumar Nagar, TIIC Building, Avinashi Road, Tirupur – 641 603. The interested bidders shall submit the EMD along with the bid participation / KYC Documents etc, at the Branch before the date and time specified above.
- This may also be treated as Notice under Sec 8(6) of Security Interest (Enforcement) Rules 2002 to the borrower/s and guarantor/s of the above said, also the holding of the e-auction sale from the above mentioned date, if their outstanding dues are not paid in full.
- The bidders are advised to go through the detailed terms and conditions of e-auction available in the Web Portal <https://www.bankeauctions.com> before submitting their bids and taking part in the e-auction.
- The prospective qualified bidders may avail online training on e-auction from Service provider M/s. C1 India Pvt Ltd prior to the date of e-auction and can contact the service provider **M/s.C1 India Pvt Ltd, Plot No.301, Gulf Petrochemical Building, 1st Floor, Udaya Vihar Phase-2, Gurgaon, Haryana-122 015 India, and having Chennai Number -74182 81709 and E-Mail-ID a tn@c1india.com** Neither the Authorized Officer / TIIC Ltd nor M/s.C1 India Pvt Ltd shall be liable for any internet network problem and the interested bidders to ensure that they are technically well equipped for participating in the e-auction event.
- The Earnest Money Deposit (EMD) of the successful bidder shall be retained towards part sale consideration and the EMD of the unsuccessful bidders shall be refunded. EMD shall not bear any interest. The successful bidder shall have to deposit 25% of the sale price, adjusting the EMD already paid before 4.00 PM of the next working day after the conclusion of the e-auction. The balance 75% of the sale price shall be paid on or before 15th day of sale confirmation or within such extended period as agreed upon in writing by and solely at the discretion of the secured creditor. In case of default in payment by the successful bidder, the amount already deposited by the offerer shall be liable to be forfeited and the property shall be put to re-auction and the defaulting borrower/ bidder shall have no claim/right in respect of the amount/property.
- The TIIC Ltd., is not responsible for any liabilities upon the property which is not in the knowledge of the TIIC Ltd.
- Every bidder of the e-Auction shall submit the attested copies of below mention KYC Documents  
a) PAN Card      b) Address Proof      c) ID Proof

Original documents shall be produced for verification. For further details contact The Authorized Officer, The TIIC Ltd, Tirupur.

Place: Tirupur  
Date : 14.11.2025

DIPR / 1341 / Display / 2025

Authorized Officer  
**The Tamilnadu Industrial Investment Corporation Ltd.,**  
Tirupur



**NOTICE INVITING TENDER**

1) Tender No. 30256988, Dtd. 07.11.2025  
**NAME OF THE WORK: SUPPLY OF WEB DETECTOR (EACH SET CONSISTING OF 02 NOS. TRANSMITTER (21/25KHZ) & 02 NOS. RECEIVER COIL (21/25KHZ) ASSEMBLY BASE CLAMP TYPE SPLIT COILS - SPLIT CABLE LENGTH OF SENSOR 15 METER AS PER SPEC. RDSO/SPN/177/2012 OR LATEST. MAKE - G.G. TRONICS. MAKE/BRAND: GG TRONICS INDIA PRIVATE LIMITED, NOTE: THE SUPPLIED ITEM SHOULD BE COMPATIBLE FOR EXISTING G.G. TRONICS MAKE HASSDAC. [WARRANTY PERIOD: 30 MONTHS AFTER THE DATE OF DELIVERY]**

Quantity: 14 Set.  
Inspection by: RDSO

2) Tender No. 30256463A, Dtd. 07.11.2025  
**NAME OF THE WORK: SUPPLY, INSTALLATION & COMMISSIONING OF AUTOMATIC AND COMPUTERIZED RAKE TEST RIG AS PER SPECIFICATION ATTACHED ON ANNEXURE. MAKE BRAND: UNIVERSAL. ESCORTS. BRIGHT ENGO. OR SIMILAR. [WARRANTY PERIOD: 30 MONTHS AFTER THE DATE OF DELIVERY]**


Quantity: 15 No.  
Inspection by: TPI Agency

Note : Material to be supplied within 60 days (for SI. No. 1), 45 Days (For SI. No. 2)

Date and time of opening of Tender.: 08.12.2025 at 1500 Hrs (for both tender)

Complete details available at : [www.reps.gov.in](http://www.reps.gov.in)

Sr. Divisional Material Manager / PR-792/Q/25-26



**CHOLAMANDALAM INVESTMENT AND FINANCE COMPANY LIMITED**  
Corporate office: Chola Crest, Super B, C54 & C55, 4, Thiru Vi Ka Industrial Estate, Guindy, Chennai-600 032


**Possession Notice ((Appendix IV) Under Rule 8 (1))**

WHEREAS the undersigned being the Authorised Officer of M/s. **Cholamandalam Investment And Finance Company Limited**, under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (54 of 2002) and in exercise of powers conferred under Section 13(12) read with Rule 3 of the Security Interest [Enforcement] Rules, 2002 issued Demand Notices dated mentioned below under Section 13(2) of the said Act calling upon you being the borrowers (names and addresses mentioned below) to repay the amount mentioned in the said notice and interest thereon within 60 days from the date of receipt of the said notice. The borrowers mentioned herein below having failed to repay the amount, notice is hereby given to the borrowers mentioned herein below and the public in general that the undersigned has taken possession of the property described herein below in exercise of powers conferred on me under sub-section (4) Section 13 of the Act read with Rule 8 of the Security Interest (Enforcement) Rules, 2002. The borrowers mentioned here in above in particular and the public in general are hereby cautioned not to deal with said property and dealings with the property will be subject to the charge of M/s. **Cholamandalam Investment And Finance Company Limited** for an amount as mentioned herein under and interest thereon. The borrower's attention is invited to provisions of sub-section (8) of Section 13 of the Act, in respect of time available, to redeem the secured assets.

NAME AND ADDRESS OF BORROWER/S & LOAN/AC No.	DT. OF DEMAND NOTICE	Q/S. AMT.	DESCRIPTION OF THE IMMOVABLE PROPERTY	DATE OF POSSESSION
Loan A/c Nos. HL22SV000164386 1. Mr/Mrs. KARTHIK G 2. Mr/Mrs. PANCHAVARNAMC Both At: 3/276-1,P.KUMARALINGAPURAM, VALLIYUR, NEAR WATER TANK, VIRUDHUNAGAR, TAMIL NADU - 626005 Also At : D.No.1/623/26/1, PANDIAN NAGAR, MALLANKINARU ROAD NORTH SIDE , ROSALPATTI VILLAGE, VIRUDHUNAGAR TALUKA, VIRUDHUNAGAR, TAMILNADU, 626001 3. Mr/Mrs. GRAHAVELG At : 2/35,VALLIYUR MUTHALAMMAN KOVIL, P. KUMARALINGAPURAM NEAR WATER TANK VIRUDHUNAGAR TAMIL NADU 626005	20-08-2025	Rs. 2642609/- (Rupees Twenty Six lakhs Forty Two Thousand Six Hundred Nine Only) as on 20-08-2025	Virudhunagar District, Virudhunagar District Registration, Virudhunagar Taluk, Virudhunagar joint 1 Sub Registration Office District, Rosalpatti Village, Virudhunagar Panchayat Union, patta No.64 Old Survey No.31/1, Door No.1/623/26/1, Assessment No.1502, EB.No.07-230-006-1013, after sub division New S.No.31/1J & Now Sub Division Patta No.2281, S.No.No.31/1A1A1 in Western side Plot No.1 total 729 Sq.Ft. of land and building bounded by : Boundaries : East - Solaiyappan Land, West - Dharmalingam Land, North - Gnanalakshmi Land, South - 15 feet wide East West Rosalpatti panchayat common Pathway. Measurement - East west on the Northern side 18 feet and southern side 18 feet, South North on the western side 40.5 feet and Eastern side 40.5 feet Totally 729 Sq.ft	08-11-2025 (POSSESSION)

Place : VIRUDHUNAGAR  
Date : 08-11-2025

SD/- AUTHORISED OFFICER,  
**CHOLAMANDALAM INVESTMENT AND FINANCE COMPANY LIMITED**



**The Tamilnadu Industrial Investment Corporation Limited**  
(Government of Tamilnadu Undertaking)  
Villupuram Branch: No.23-A, Ranganathan Road, (Hotel Woodlands Complex), 1st Floor, Chennai – Trichy Trunk Road, Villupuram – 605 602.  
Mobile : 9445023488 / 93604 86715 | E-mail: bmvillupuram@tiic.org | Visit us at [www.tiic.org](http://www.tiic.org)  
CIN : U93090TN1949SGC001458 GSTIN : 33AABCT7737M1ZY

**APPENDIX IV [Rule-8(1)]**  
**POSSESSION NOTICE (For Immovable Property)**

**Whereas,**

The undersigned being the Authorised Officer of the **TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORATION LIMITED** under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 [Act 54 of 2002] and in exercise of powers conferred under Section 13(12) read with Rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002, issued a Demand Notice dated **18.12.2024** calling upon the borrower **M/s. Parijat Tex International Pvt. Ltd., and Guarantor** (Loan Account No : 66T1567 & 66T1612 TIIC, Villupuram Branch) to repay the amount mentioned in the notice being **Rs.72,18,753/- (Rupees Seventy Two Lakhs Eighteen Thousand Seven Hundred and Fifty Three Only)** together with further interest thereon within 60 days from the date of receipt of the said notice.

The borrower having failed to repay the amount, notice is hereby given to the borrower(s)/ guarantors and the public in general that the undersigned has taken possession of the property described herein below in exercise of powers conferred on him under sub-section (4) of section 13 of Act read with Rule 8 of the Security Interest (Enforcement) Rules, 2002 on this **11th day November 2025**.

The borrower in particular and the public in general is hereby cautioned not to deal with the property and any dealings with the property will be subject to the charge of the **TAMILNADU INDUSTRIAL INVESTMENT CORPORATION LIMITED** for an amount **Rs.72,18,753/-** and interest thereon.

(The borrower's attention is invited to provisions of sub-section (8) of section 13 of the Act, in respect of time available, to redeem the secured assets.)

**DESCRIPTION OF THE IMMOVABLE PROPERTY**

**Item - 1**

All that piece and parcel of the land bearing Plot No.1 in S.No:14/4A1A1 measuring **1402 ½ Sq.ft.** Ganga Nagar, Kurugudi Village,Kattumannarkoil Panchayat Union, Within the registration Sub-district Mannarkudi and registration District Chidambaram.

**Bounded on:**  
South by 20 Feet Road  
North by Govindasamy vakaira land  
West by Plot No:2  
East by Balasankar Plot


**Item - 2**

All that piece and parcel of the land bearing Plot No.23 in S.No:14/4A1A1 measuring **800 Sq.ft.** Ganga Nagar, Kurugudi Village,Kattumannarkoil Panchayat Union, Within the registration Sub-district Mannarkudi and registration District Chidambaram.

**Bounded on:**  
South by Balasankar Plot  
North by 20 Feet Road  
West by Plot No:24  
East by Plot No:22 owned by Tmt. Palaniammal

Date: 14.11.2025  
Place: Cuddalore, Tamilnadu

For Accel Limited  
Sd/-  
VISHNU SIVANANDAN  
COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER



**ACCEL LIMITED**  
CIN : L30007TN1986PLC100219  
Regd office : SFI Complex, III Floor, 178, Valluvar Kottam High Road, Nungambakkam, Chennai 600 034.  
Phone: 044-28222262, Email: companysecretary@accel-india.com | Website: <https://www.accel-india.com>  
Extract of Unaudited Standalone and Consolidated Financial Results for the Quarter ended 30th September 2025


(Rs. In Lakhs)

SL. NO.	Particulars	Standalone						Consolidated					
		Quarter ended			Half year ended			Quarter ended			Half year ended		
		30.09.2025	30.06.2025	30.09.2024	30.09.2025	30.09.2024	31.03.2025	30.09.2025	30.06.2025	30.09.2024	30.09.2025	30.09.2024	31.03.2025
		(Unaudited)			(Unaudited)			(Audited)	(Unaudited)			(Audited)	
1	Total Income from operations	4,326.00	3,865.69	3,916.37	8,191.70	7,845.62	16,282.39	4,364.67	3,906.77	3,927.69	8,271.44	7,865.52	16,304.53
2	Net Profit for the period (before tax, exceptional and/or extraordinary item)	44.61	161.96	84.05	206.57	217.20	497.56	41.09	158.46	59.67	199.56	158.66	363.83
3	Net Profit for the period before tax (after share of profit of Associate & before tax, exceptional and/or extraordinary item)	44.61	161.96	84.05	206.57	217.20	497.56	33.96	160.77	93.90	194.74	216.27	416.96
4	Net Profit for the period before tax (after exceptional and/or extraordinary item and after share of profit of Associate)	44.61	161.96	84.05	206.57	217.20	497.56	33.96	160.77	93.90	194.74	216.27	416.96
5	Net Profit for the period after tax (after exceptional and/or extraordinary item)	89.55	121.32	59.38	210.87	162.79	264.35	78.90	120.13	69.23	199.04	161.86	183.75
6	Total Comprehensive Income for the year (Comprising profit / (loss) for the period (after tax) and other comprehensive income (after tax)	96.25	60.91	58.83	132.96	168.77	283.39	91.88	59.72	70.45	127.41	169.61	203.43
7	Paid up Equity Share Capital (Face Value Rs.2/- each)	1,151.45	1,151.45	1,151.45	1,151.45	1,151.45	1,151.45	1,151.45	1,151.45	1,151.45	1,151.45	1,151.45	1,151.45
8	Earnings per Share (Face Value of Rs.2/- per share) (No Annualised)	0.16	0.21	0.10	0.18	0.28	0.46	0.14	0.21	0.12	0.35	0.28	0.32

Notes:

- The above Standalone and Consolidated unaudited results as reviewed by the Audit Committee were approved and taken on record by the Board at its meeting held on 12th November, 2025.
- The other income includes profit on sale of land and building for the half year ended 30th September 2025 amounting to Rs 150.73 lakhs (previous year Rs 167 lakhs).
- The Company has obtained in principle NOC (No Objection Certificate) from BSE for merger application with respect to merger of M/s. Accel Media Ventures Limited [Amalgamating company] with Accel Limited effective from 1st April 2024. The company has filed a merger application with Hon'ble NCLT on 24th March 2025 and as per the direction of the Hon'ble NCLT dated 27th June 2025 the company had convened the EGM of the member of the company, meeting of secured creditors and unsecured creditors of both the transferor and transferee companies on 9th Aug 2025.
- The associate company namely Secureintelli Technologies Private Limited has made buy back of share as approved by Board of Director on 31st May 2025 and the transaction was completed on 2nd June 2025. Consequent to the buy back the shareholding of the company in the associate has increased from 26% to 30.97 % effective 2nd June 2025.
- The figures for the corresponding previous periods have been regrouped/ reclassified wherever necessary to confirm the figures presented in the current period.

Place: Chennai  
Date: 12.11.2025



For Accel Limited  
Sd/-  
VISHNU SIVANANDAN  
COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER

epaper.financialexpress.com

CHENNAI / KOCHI



‘உங்களை உலகக் குடிமக்களாக வளர்த்தெடுப்பேன்’

# குழந்தைகள் தினம்: ஸ்டாலின் சூளுரை

‘நீங்கள் விழாமல் தூக்கிப் பிடிப்பேன்’

சென்னை, நவ.14- இன்று (14-ந் தேதி) குழந்தைகள் நாள். இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் குழந்தைகள் நலமாகப் பிறக்க மகப்பேறு நிதியுதவி, பிறந்ததும் வளமாக வளர ஊட்டச்சத்தை உறுதிசெய், வளர்ந்து பள்ளிக்குச் செல்லும் நிலையிலும் சத்தான உணவைப் பெறக் காலை உணவுத் திட்டம், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள், உயர்கல்விக்கு உதவ நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், ஒட்டுமொத்த நலனை உறுதிசெய்யத்

‘தமிழ்நாடு மாநிலக் குழந்தைகளுக்கான கொள்கை 2௦21’ எனக் குழந்தைகளின் மீது தாயன்பு காட்டி, உங்கள் கனவுகளுக்கெல்லாம் துணைநிற்கும் திராவிட மாடல் அரசின் சார்பில் எனது குழந்தைகள் நான் நல்வாழ்த்துகள்.

உங்களின் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் நிற்பேன், நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன், உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன், உங்கள் அனைவரையும் பரந்த பார்வையும், பகுத்தறிவும் கொண்ட உலகக் குடிமக்களாக வளர்த்தெடுப்பேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

## ஆஷ்ரம் ஆன்லைன்.காம் லிமிடெட்

பதிவு அலுவலகம் : புதிய ணை, 29, மாலையு ணை, 12, 2வது மாடி, ஸுக்காத்தான் தெரு, முனைவாக்கம், சென்னை - 600 007.

தொலைபேசி: 044- 48591224 இமெயில் : info@ashramonline.in வலைத்தளம் : www.ashramonline.in CIN NO. L74989TN1991PLC020764

30.09.2025-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆறு மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள்  
(ரூ. லட்சத்தில்)

விவரங்கள்	முடிந்த காலாண்டு 30.09.2025	முடிந்த காலாண்டு 30.06.2025	முடிந்த காலாண்டு 30.09.2024	முடிந்த காலாண்டு 30.09.2025 ஆறு மாதங்கள்	முடிந்த காலாண்டு 30.09.2024 ஆறு மாதங்கள்	முடிந்த காலாண்டு 31.03.2025
	தணிக்கை யாகாதது	தணிக்கை யாகாதது	தணிக்கை யாகாதது	தணிக்கை யாகாதது	தணிக்கை யாகாதது	தணிக்கை யாகாதது
செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் (நிகரம்)	23.89	18.12	15.37	42.01	28.61	69.57
வரிக்கு பின் தொடர் நடவடிக்கை மூலம் நிகர லாபம் / (நஷ்டம்)	-2.37	-4.39	0.03	-6.77	-6.07	-6.99
காலத்திற்கான நிகர லாபம் / (நஷ்டம்)	-2.37	-4.39	0.03	-6.77	-6.07	-6.99
சொதுத்தப்பட்ட சம்பங்கு மூலதனம் (பங்கு ஒன்றின் முகமதிப்பு ரூ.10/-)	1195.09	1195.09	1195.09	1195.09	1195.09	1195.09
கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கைபடி மறுமதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக ரிசர்வுகள்						-56.19
பங்கு ஒன்றுக்கான சம்பந்தியம் (தொடர் மற்றும் கைகிடப்பட்ட நடவடிக்கை மூலம் ஒன்று ரூ.10/-)						
(அ) அடிப்படை	-0.02	-0.04	0.00	-0.06	-0.05	-0.06
(ஆ) னைட்டிட்	-0.02	-0.04	0.00	-0.06	-0.05	-0.06


குறிப்பு: SEBI (பட்டியல் மற்றும் இரர வெளிப்பீடு தேவைகள்) விதிபடி 2015, விதி 33-ல் கீழ் பட்டியல் ஸ்டடக் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட்டில் தரக்கல் செய்யப்பட்ட காலாண்டு / பரபெண்டு மாதங்களுக்கான நிதிநிலை முடிவுகளில் விரிவான வடிவத்தின் கருக்கமாத நேரத்தை. ணை உடனது காலாண்டு / பரபெண்டு மாதங்களுக்கான நிதிநிலை முடிவுகளில் முழுமையான வடிவம் பட்டியல் ஸ்டடக் எக்ஸ்சேஞ்சில் இணையதளம் www.bseindia.com மற்றும் ஸ்டோலிஸில் இணையதளத்தில் www.ashramonline.in உடனது.

ஆஷ்ரம் ஆன்லைன்.காம் லிமிடெட்டுக்காக

அருணா ஹோட்டேல்ஸ் லிமிடெட்						
நிறுவன அடையாள எண்: (CIN): L15421TN1960PLC004255						
பதிவு செய்யப்பட்ட அலுவலகம்: 145, என்டெர்லிச் சாலை, நூக்கம்பாக்கம், சென்னை 600034. தொலைபேசி: 044- 4588 4580 மின்னஞ்சல்: directorsarna@gmail.com; cs@ahichennai.com; இணையதளம்: www.arunahotels.com						
செப்டம்பர் 30, 2025 இல் முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான தனித்த தணிக்கை செய்யப்படாத நிதி முடிவுகளின் அறிக்கை (ரூ. லட்சத்தில்)						
வரிசை எண்	விவரங்கள்	முடிந்த காலாண்டு 30.09.2025	முடிந்த காலாண்டு 30.06.2025	முடிந்த காலாண்டு 30.09.2024	முடிந்த காலாண்டு 30.09.2025	முடிந்த காலாண்டு 31.03.2025
		தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது
1.	செயல்பாடுகளின் மொத்த வருமானம்	658.12	603.79	635.63	1,261.90	1,188.83
2.	காலத்திற்கான நிகர லாபம் / (இழப்பு) (வரி, விதிவிலக்கான மற்றும் / அல்லது அசாதாரண பொருட்கள் முன்)	114.77	82.59	(13.59)	197.36	(91.46)
3.	வரிக்கு முந்தைய காலத்திற்கு நிகர லாபம் / (இழப்பு) (விதிவிலக்கான மற்றும் / அல்லது அசாதாரண பொருட்களுக்குப் பிறகு)	114.77	82.59	(13.59)	197.36	(91.46)
4.	வரிக்குப் பிந்தைய காலத்திற்கான நிகர லாபம் / (இழப்பு) (விதிவிலக்கான மற்றும் / அல்லது அசாதாரண பொருட்களுக்குப் பிறகு)	105.79	137.42	1.34	243.21	(102.31)
5.	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் [காலத்திற்கான இலாபம் / (இழப்பு) (வரிக்குப் பிறகு) மற்றும் பிற விரிவான வருமானம் (வரிக்குப் பிறகு)]	105.79	137.42	1.34	243.21	(102.31)
6.	சம்பங்கு பங்கு மூலதனம்	3,390.00	3,390.00	3,390.00	3,390.00	3,390.00
7.	இருப்புக்கான (மறுமதிப்பீட்டு இருப்புக்களைத் தவிர) / பிற பங்கு					
8.	ஒரு பங்கிற்கு சம்பாதிப்பது (தவர ரூ. 10 / -)	10.00	10.00	10.00	10.00	10.00
	(தொடர்ச்சியான மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகளுக்கு) "பங்கு ஒன்றுக்கு ஆண்டு வருமானம் இல்லை					
a)	அடிப்படை	0.310	0.41	0.004	0.720	(0.30)
b)	நீர்த்த	0.310	0.41	0.004	0.720	(0.30)

**குறிப்புகள்:** 2015 ஆம் ஆண்டு SEBI (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகள் 33 இன் கீழ் பங்குச் சந்தைகளில் தரக்கல் செய்யப்பட்ட செப்டம்பர் 30, 2025 இல் முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான தனித்த தணிக்கை செய்யப்படாத நிதி முடிவுகளின் விரிவான வடிவத்தின் கருக்கம் மேலே உள்ளது. 30.09.2025 இல் முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான, நிறுவனத்தின், தணிக்கை செய்யப்படாத, நிதி முடிவுகளின் முழு வடிவம் பங்குச் சந்தையின் பங்குநாற்றகத்தின் இணையதளத்தில்: www.bseindia.com மற்றும் நிறுவனத்தின் இணையதளத்தில்: www.arunahotels.com கிடைக்கும்.


அருணா ஹோட்டேல்ஸ் லிமிடெட் ரா.வேங்கடேஸ்வரன் நிர்வாக இயக்குனர் இயக்குனர் அடையாள எண் (09532159)

[ expleo ]				
Expleo Solutions Limited				
CIN No:L64202TN1998PLC066604				
Registered & Corporate office <span> </span> : 6A, Sixth Floor, Prince Infocity II, No. 283/3 & 283/4, Rajiv Gandhi Salai (OMR), Kandanchavadi, Chennai-600 096, INDIA.				
Website: https://investors.expleo.com; Tel:+91 44 4392 3200				
CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND SIX MONTHS ENDED SEPTEMBER 30, 2025				
(Rs. In Millions)				
S. No.	Particulars	Quarter ended	Six months ended	Quarter ended
		30-Sep-25	30-Sep-25	30-Sep-24
		(Unaudited)	(Unaudited)	(Unaudited)
1	Total Income from Operations	2,826.95	5,423.42	2,592.58
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional items)	513.80	797.36	444.69
3	Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional items)	513.80	797.36	444.69
4	Net Profit/ (Loss) for the period after tax (after Exceptional items)	397.59	601.84	354.85
5	Total Comprehensive Income for the Period [Comprising Profit for the period after tax and Other Comprehensive (Income after tax)]	430.86	678.06	357.01
6	Equity Share Capital	155.20	155.20	155.20
7	Reserves (excluding Revaluation Reserves) as shown in the Audited Balance Sheet of the previous year	6,203.24	6,203.24	5,956.31
	As at March 31, 2025	As at March 31, 2025	As at March 31, 2025	As at March 31, 2024
8	Earnings per Equity Share (Face value of Rs.10/- each) (for continuing operations)			
	- Basic (Rs.)	25.62	38.78	22.86
	- Diluted (Rs.)	25.62	38.78	22.86
<b>Note:</b>				
1 The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the Stock Exchange(s) websites of NSE (www.nseindia.com), BSE (www.bseindia.com) and also in our Company's website (https://investors.expleo.com).				
2 <b>Additional information on Standalone Audited Financial Results<span> </span>:</b>				
Particulars	Quarter ended	Six months ended	Quarter ended	
	30-Sep-25	30-Sep-25	30-Sep-24	
	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	
Net Sales / Income from Operations	2,372.64	4,585.47	2,592.58	
Profit/ (Loss) from ordinary activities before tax	435.02	645.83	374.08	
Net Profit/ (Loss) from ordinary activities after tax	335.86	483.54	293.04	
Total Comprehensive Income for the period	344.34	507.10	294.31	
By order of the Board For Expleo Solutions Limited				
				
Place: Bengaluru Date: November 13, 2025				
Phani Tangirala Managing Director & CEO				

## மக்கள் சூரஸ்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைவு

சென்னை, நவ. 14- விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து, க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.3 குறைந்து, ஒரு தங்கம் விலை இன்று சற்று ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 840 வெள்ளி விலையும் இன்று கிராம் ரூ.180க்கும், ஒரு கிலோ சரிந்துள்ளது. இதன்படி க்கும், சவரனுக்கு ரூ. 480 குறைந்து, குறைந்துள்ளது. ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.94ஆயிரத்து 720 இதன்படி வெள்ளி விலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஸ்பிக் ஸதர்ன் பெட்ரோகெமிகல் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்									
CIN: L11101TN1969PLC005778									
பதிவு அலுவலகம்: ஸ்பிக் ஹவுஸ், 88 அண்ணா சாலை, கிண்டி, சென்னை-600 032. Tel: 044-22350245. Website: www.spic.in Email: spiccorp@spic.co.in									
									
30 செப்டம்பர் 2025 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆறு மாதத்திற்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள்									
(ரூ. லட்சுகளில்)									
வ. எண்.	விவரங்கள்	தனிப்பட்ட				ஒன்று சேர்க்கப்பட்டது			
		முடிந்த காலாண்டு 30.09.2025	முடிந்த முந்தைய காலாண்டு 30.09.2024	முடிந்த அரையாண்டு 30.09.2025	முடிந்த முந்தைய ஆண்டு 31.03.2025	முடிந்த காலாண்டு 30.09.2025	முடிந்த முந்தைய காலாண்டு 30.09.2024	முடிந்த அரையாண்டு 30.09.2025	முடிந்த முந்தைய ஆண்டு 31.03.2025
		(தணிக்கை செய்யப்படாது)	(தணிக்கை செய்யப்படாது)	(தணிக்கை செய்யப்படாது)	(தணிக்கை செய்யப்படாது)	(தணிக்கை செய்யப்படாது)	(தணிக்கை செய்யப்படாது)	(தணிக்கை செய்யப்படாது)	(தணிக்கை செய்யப்படாது)
		30.09.2025	30.09.2024	30.09.2025	31.03.2025	30.09.2025	30.09.2024	30.09.2025	31.03.2025
1)	செயல்பாடுகளிலிருந்து மொத்த வருமானம் (நிகரம்)	842.82	761.22	1640.97	3100.25	842.82	761.22	1640.97	3100.25
2)	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (அசாதாரண வகைகள் மற்றும் வரிக்கு முன்)	81.22	48.39	170.40	202.66	81.22	48.39	170.40	202.66
3)	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரிக்கு முன் அசாதாரண வகைகளுக்குப் பின்)	81.22	48.39	170.40	202.66	92.22	52.75	193.16	235.07
4)	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (அசாதாரண வகைகள் மற்றும் வரிக்குப் பின்)	53.10	31.01	111.37	130.84	61.22	35.17	127.92	155.62
5)	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் [உள்ளடக்கிய லாபம்/(நஷ்டம்) காலத்திற்கானது (வரிக்குப் பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்குப் பின்)]	59.48	22.78	124.07	128.20	68.72	27.03	141.71	153.77
6)	ஒதுக்கீடுகள் (மறுமதிப்பீடு தவிர)	-	-	-	845.19	-	-	-	995.21
7)	சம்பங்கு மூலதனம் (முகமதிப்பு ரூ.10 ஒரு பங்கு)	203.64	203.64	203.64	203.64	203.64	203.64	203.64	203.64
8)	ஒவ்வொரு பங்கிற்கான வருவாய் (ரூ.10 ஒரு பங்கு) அடிப்படை மற்றும் இன்கிய (வருடாந்திரம் அல்ல) (ரூ.)	2.61	1.52	5.47	6.43	3.01	1.73	6.28	7.64
<b>குறிப்பு:</b> மேற்குறிப்பிட்டவை பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் கட்டுப்பாடு 33(பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) கட்டுப்பாடுகள், 2015 ன் படி தாக்கல் செய்யப்பட்ட 30 செப்டம்பர் 2025 அன்று முடிந்த காலாண்டு மற்றும் ஆறு மாதத்திற்கான நிறுவனத்தின் தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுக்கான கருக்கமாகும். 30 செப்டம்பர் 2025 அன்று முடிந்த காலாண்டு மற்றும் ஆறு மாதத்திற்கான நிதிநிலை அறிக்கையின் முழு விரர்த்தனை தேசிய பங்குச் சந்தை இணையதளம் (www.nseindia.com) மற்றும் நிறுவன இணையதளம் (www.spic.in) மூலம் தெரிந்து கொள்ளலாம்.									
இயக்குனர்கள் குழுவும் சார்பில் ,									
E. பாலு முழுநேர இயக்குநர் (DIN 08773795)									
இடம் <span> </span> : தூத்துக்குடி. தேதி <span> </span> : 13 நவம்பர் 2025									

ACCEL LIMITED

CIN: L30007TN1986PLC100219

Regd. & Corp Office: SFI Complex, IIIrd Floor, 178, Valluarkottam High Road, Nungambakkam, Chennai-600 034.

Phone: 044-28222262 Email: companysecretary@accel-india.com Website: www.accel-india.com

செப்டம்பர் 30, 2025-ல் முடிந்த காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத தனியான மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள் கருக்கம் (ரூ. லட்சத்தில்)

வ. எண்	விவரங்கள்	தனியானது			ஒருங்கிணைந்தது					
		முடிந்த காலாண்டு		முடிந்த அரையாண்டு	முடிந்த ஆண்டு	முடிந்த காலாண்டு		முடிந்த அரையாண்டு	முடிந்த ஆண்டு	முடிந்த ஆண்டு
		30.09.2025	30.06.2025	30.09.2024	30.09.2025	30.09.2024	31.03.2025	30.09.2025	30.06.2025	30.09.2024
		(தணிக்கை செய்யாதது)		(தணிக்கை செய்யாதது)	(தணிக்கை செய்யாதது)	(தணிக்கை செய்யாதது)	(தணிக்கை செய்யாதது)	(தணிக்கை செய்யாதது)	(தணிக்கை செய்யாதது)	(தணிக்கை செய்யாதது)
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	4,326.00	3,865.69	3,916.37	8,191.70	7,845.62	16,282.39	4,364.67	3,906.77	3,927.69
2	காலத்திற்கான நிகர லாபம் (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டத்திற்கு முன்)	44.61	161.96	84.05	206.57	217.20	497.56	41.09	158.46	59.67
3	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம் (அசோசிபேட் பங்கு லாபத்திற்கு பின் மற்றும் வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டத்திற்கு முன்)	44.61	161.96	84.05	206.57	217.20	497.56	33.96	160.77	93.90
4	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம் (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டத்திற்கு பின் மற்றும் அசோசிபேட் பங்கு லாபத்திற்கு பின்)	44.61	161.96	84.05	206.57	217.20	497.56	33.96	160.77	93.90
5	வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம் (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டத்திற்கு பின்)	89.55	121.32	59.38	210.87	162.79	264.35	78.90	120.13	69.23
6	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான வரிக்கு பின் லாபம்)/(நஷ்டம்) மற்றும் இதர விரிவான வருமானத்தை (வரிக்கு பின்) உள்ளடக்கி உள்ளது	96.25	60.91	58.83	132.96	168.77	283.39	91.88	59.72	70.45
7	செலுத்தப்பட்ட சம்பங்கு மூலதனம் (முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.2/-)	1,151.45	1,151.45	1,151.45	1,151.45	1,151.45	1,151.45	1,151.45	1,151.45	1,151.45
8	ஒரு பங்கு சம்பந்தியம் (முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.2/-) (வருடந்திரம் அல்ல)	0.16	0.21	0.10	0.18	0.28	0.46	0.14	0.21	0.12

குறிப்புகள்:

- மொத்த தணிக்கை செய்யப்படாத தனியான மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள் தணிக்கை குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டு 12 நவம்பர், 2025 அன்று நடைபெற்ற இயக்குனர்கள் குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
- பிற லாபவந்தில் செப்டம்பர் 30, 2025 அன்று முடிவடைந்த அரையாண்டில் திடம் மற்றும் கட்டிட வீதபணவின் லாபம் ரூ. 150.73 லட்சம் (முந்தைய ஆண்டு ரூ. 167 லட்சம்) அடங்கும்.
- மார்ச் 1, 2024 முதல் ஆகஸ்ட் 31, 2024 உடன் M/S. ஆக்செல் மீடியா வென்ச்சர்ஸ் லிமிடெட்டு (ஒருங்கிணைக்கும் திறவனம்) இணைப்பு தொடர்பாக என்ஓசி-ஐ (ஆட்சேபண இல்லா சான்றிதழ்) பின்னிடமிருந்து இருந்த திறவனம் பெற்றிருக்கிறது. இந்த திறவனம் மார்ச் 24, 2025 அன்று மானியம் NOLT உடன் இணைப்பு விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளது. மேலும் ஜூன் 27, 2025 தேதியிட்ட மானியம் NOLT இன் வழிகாட்டுதலின்படி, திறவனம் ஆகஸ்ட் 9, 2025 அன்று திறவனத்தின் உறுப்பினரின் EGM, பரிசீலனம் செய்யப் பற்றும் பரிசீலனம் பெறும் திறவனங்களின் எடுபெற்ற உடன் வழங்கியபாசின் மற்றும் எடுபெற்ற உடன் வழங்கியபாசின் கூட்டத்தைக் கூட்டியது.
- செயல்நிறுவிய செலவுகள் மீட்டர்: மீட்டர் 1, 2025 அன்று இணை திறவனம், ஜூன் 31, 2025 அன்று இயக்குனர் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது பங்குதனை திரும்ப வாங்கியிருக்கிறது மற்றும் பரிவர்த்தனை ஜூன் 2, 2025 அன்று திறவனப்பட்டது. திரும்ப வாங்கியிருக்கின்றனவாக, இது திறவனத்தின் பங்குகள் 20% இலிருந்து 30.97% ஆக அதிகரிக்கப்பட்டது. இது ஜூன் 2, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.
- தற்போதைய காலத்தில் வாங்கப்பட்ட புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்த, தொடர்புடைய முந்தைய காலத்திற்கான புள்ளிவிவரங்கள் தேவையான இடங்களில் பின்னும் தொடருகப்பட்டுள்ளன/ மறுவரைபடுத்தப்பட்டுள்ளன.

இதம் : சென்னை  
தேதி : 12.11.2025

ஆக்செல் லிமிடெட்டிற்கான  
ஒப்பம் / -  
வினோது சிவானந்தன்  
திறவனச் செயலாளர் மற்றும் இணக்க அதிகாரி